1970 செப்டம்பர் 3]

Balwadies

*228 Q.—THIRU G GOMATHYSANKARA DIKSHIDAR: Will the Hon. the Minister for Local Administration be pleased to state:

(*a*) whether there are proposal under the consideration of the Government for the construction of 'Kulanthaigal Kappagangal' with the assistance of CARE in this State, and

(*b*) if so, the details thereof?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: (அ) ஆம்.

(இ) "கேர்" நிறுவனத்தின் உடனுழைப்புடன் 1.20 லட்சம் பள்ளி செல்லும் நிலையடையாக் குழந்தைகளுக்கும், கர்ப்பிணி களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அன்றாடம் சத்துணவு வழங்குவதற்கான திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது. இத்திட்டம் இம்மாநிலத்தில் உள்ள 1,000 குழந்தைகள் காப்பகங் களில் (பால்வாடிகள்) (பாலர் கல்வி நிலையங்கள்) செயல்படுத்தப் படும். ஒவ்வொரு காப்பகத்திலும், ஆண்டின் 300 நாட்களுக்கு 80 சிறுவர்களும், 40 தாய்மார்களும் உணவு பெறுவர். காப்பகங் களுக்கு முழுமையான கட்டிடங்கள் கட்டுவதற்கும் இத்திட்டம் வகை செய்கிறது. இது தவிர, மகளிர் மன்றங்களுக்கு இணைப்பாக நிலையான சிறு சமையற்கூடங்கள் 375 கட்டுவதற்கு இந்த "கேர்" நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

திரு. க. கோமதிசங்கர தீட்சிதர்: இந்தக் குழந்தைகள் காப்ப கங்கள் கட்டுவதற்கு கேர் நிறுவனத்திலிருந்து பயிற்சி அளிக்கப் படுகிறதா? அந்தப் பயிற்சி நல்ல முறையில் எப்போது முடிவடையும்?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு குழந்தைகள் காப்பகங்களில் முதல் கட்டமாக 500 குழந்தைகளுக்கான காப்பகங்கள் இந்த ஆண்டு கட்டப்படும். அதோடு மகளிர் மன்றங்களுக்கு இணைப்பாக நிலையான சிறு சமையற்கூடங்கள் 375 கட்டுவதற்கும் இந்த ஆண்டில் திட்டமிடப் பட்டுள்ளது.

Building for office of Pallipet Panchayat Union.

*229 Q.—THIRU K. VINAYAKAM: Will the Hon. the Minister for Local Administration be pleased to state:

(*a*) whether there is any proposal with the Government to construct additional buildings to Panchayat Union Office in Pallipet Union, Chingleput district; and

(*b*) if so, the estimate thereof?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: (அ) ஆம்.

(இ) ரூபாய் 40,000.

திரு. கே. விநாயகம்: அந்தக் கட்டடத்தை இப்போது கட்டிக் கொண்டு வருகிறார்கள். எப்போது அது பூராவும் முடிந்து அலுவலகத்திற்குப் பயன்படும் என்று அமைச்சர் அவர்கள் சொல்ல முடியுமா?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் ஊருக்குச் சென்றிருப்பார்களேயானால் கட்டடம் முடிந்திருக்கும் நிலையை அறிந்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

திரு. கே. விநாயகம்: Sir, that is an insinuation. I have admitted that construction is going on. My question was put some months ago and the Hon. Minister has been late in giving answer to my question நான் கேட்ட கேள்வி, கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன, எப்போது முடிந்து அலுவலகத்திற்குப் பயன்படும் என்று. He must catch the fire in my question நான் ஊருக்குப் போகவில்லை என்று அமைச்சர் அவர்கள் சொல்லுகிறார்கள்.

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: குறிப்பின்படி 31—8—1970-க்குள் முடிவடையுமென்று எதிர்பார்க்கப்பட்டது. உறுப்பினர் அவர்கள் அண்மையில் ஊருக்குப் போயிருப்பார்களேயானால் கட்டடம் கட்டி முடிந்துவிட்டது தெரிந்திருக்கும் என்பதற்காகச் சொன்னேன்.

மதுரையருகே நவீன அரிசி ஆலை

*230. வினா—திரு. கரு. சீமைச்சாமி: மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மதுரை அருகே நவீன அரிசி ஆலை அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறதா?

(இ) ஆம் என்றால், விவரம் என்ன?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார்: (அ) ஆம்.

(இ) மதுரை அருகிலுள்ள கடச்சனேந்தல் என்ற கிராமத்தில் நவீன அரிசி ஆலை ஒன்றை அவ்வட்ட கூட்டுறவு விற்பனைச் சங்கம் நிறுவுகிறது. நிறுவன வேலை முடியும் தருவாயில் உள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத் துறையில் நிறுவப்பெறும் 12 நவீன அரிசி ஆலைகளில் இதுவும் ஒன்று. மணி ஒன்றுக்கு இரண்டு டன் அரவைத் திறனுள்ள இந்த ஆலையை நிறுவ ரூ. 11,65,000 செலவாகிறது.

பரிசுச் சீட்டு விற்பனை

MR. SPEAKER: Private Notice Question No. 1.

Thiru. K. VINAYAKAM: How are we to know the contents of the question unless it is read on the floor of the House?

THIRU P. G. KARUTHIRUMAN: I will read the question.